

U.G. DEGREE EXAMINATION –  
SEPTEMBER 2020

COMMERCE

THIRD YEAR

COST ACCOUNTING

Time : 3 Hours

Maximum Marks : 75

SECTION A — (3 × 5 = 15 Marks)

Answer any THREE questions.

1. What are the objectives of Cost Accounting?

அடக்கவிலை கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

2. State the advantages of perpetual invent any system.

நிலை பொருள் இருப்பு முறையின் நன்மைகளை குறிப்பிடுக.

3. Prepare cost sheet :

	Rs.
Opening stock of raw materials	5,000
Purchase of raw materials	55,000
Closing stock of raw materials	10,000
Direct Wages	30,000
Factory Overheads	40,000
Office Overheads	20,000

அடக்கவிலை பட்டியல் தயாரிக்க :

௫.

ஆரம்ப மூலப்பொருள்	5,000
மூலப்பொருள் கொள்முதல்	55,000
இறுதி மூலப்பொருள் இருப்பு	10,000
நேரடிக் கூலி	30,000
தொழிற்சாலை மேற்ச்செலவுகள்	40,000
அலுவலக மேற்ச்செலவுகள்	20,000

4. Normal usage                      600 units per week  
Maximum usage                      900 units per week  
Minimum usage                      300 units per week  
Re-order period                      2 to 4 weeks

Calculate Average stock level.

இயல்பான பயன்படுத்திய அலகுகள் ஒரு வாரத்திற்கு 600  
அதிகபட்ச பயன்படுத்திய அலகுகள் ஒரு வாரத்திற்கு 900  
குறைந்தபட்ச பயன்படுத்திய அலகுகள் ஒரு  
வாரத்திற்கு 300

மறு ஆணை காலம் 2 முதல் 4 வாரங்கள்  
சராசரி சரக்கிருப்பின் அளவை கணக்கிடுக.

5. What are the features of standard costing?  
திட்டக் கணக்கியலின் இயல்புகள் யாவை?

SECTION B — (4 × 15 = 60 Marks)

Answer any FOUR questions.

6. Distinguish between Cost Accounting and financial Accounting.

அடக்கவிலை கணக்கியல் மற்றும் நிதிக் கணக்கியல் வேறுபடுத்துக.

7. Explain the methods of Issue of Materials.

சரக்குகள் வழங்கப்படும் முறைகளை விளக்குக.

8. 'S' Ltd. purchased and issued the materials on the order.

Jan 1 Purchased 600 units @ Rs. 5 per unit

Jan 4 Purchased 1200 units @ Rs. 6 per unit

Jan 5 Issued 100 units

Jan 10 Purchased 700 units @ Rs. 6 per unit

Jan 15 Issued 800 units

Jan 20 Purchased 300 units @ Rs. 7 per unit

Jan 25 Issued 100 units

Prepare stores ledger under FIFO method.

'S' நிறுவனம் மூலப்பொருள் கொள்முதல் மற்றும் வெளியீடு.

ஜனவரி 1 கொள்முதல் 600 அலகுகள் ஒவ்வொரு அலகும் ரூ. 5

ஜனவரி 4 கொள்முதல் 1200 அலகுகள் ஒவ்வொரு அலகும் ரூ. 6

ஜனவரி 5 வெளியீடு 1000 அலகுகள்

ஜனவரி 10 கொள்முதல் 700 அலகுகள் ஒவ்வொரு அலகும் ரூ. 6

ஜனவரி 15 வெளியீடு 800 அலகுகள்

ஜனவரி 20 கொள்முதல் 300 அலகுகள் ஒவ்வொரு அலகும் ரூ. 7

ஜனவரி 25 வெளியீடு 100 அலகுகள்

FIFO முறையில் சரக்கிருப்பு பேரேட்டு கணக்கை தயாரிக்கவும்.

9. From the following particulars, find out Labour cost per day of 8 hours.

- (a) Basic Pay Rs. 200 p.m.
- (b) Leave Pay 5%
- (c) Employers contribution to P.F. 8% of (a and b)
- (d) Employers contribution to ESI 2.5% of (a and b)
- (e) Prorate amenities Rs. 17.95 per head per month
- (f) Working Hours in a month – 200.

கீழ் அளித்துள்ள விபரங்களை கொண்டு உழைப்பு அடக்கத்தினை நாள் ஒன்றிற்கு (8 மணி) கணக்கிடுக.

- (அ) அடிப்படை ஊதியம் ரூ. 200 p.m.
- (ஆ) விடுப்பு ஊதியம் 5%
- (இ) P.F. –க்கு பணி அளிப்பவரின் பங்களிப்பு 8% (அ மற்றும் ஆ)
- (ஈ) ESI –க்கு பணி அளிப்பவரின் பங்களிப்பு 2.5% (அ மற்றும் ஆ)
- (உ) இதர வசதிகள் ரூ. 17.95 மாதம் ஒன்றிற்கு
- (ஊ) பணி நேரம் ஒரு மாதத்திற்கு – 200.

10. Explain the advantages and disadvantages of operating costing.

செயல்பாட்டு அடக்கவிலையின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை விளக்குக.

11. The following information relating to XY & Co. for 2006.

	Rs.
Sales	20,000
Variable Costs	10,000
Fixed Costs	6,000

Find out :

- (a) PVR  
(b) Break even point  
(c) Margin of safety at the current sales level.

2006 - ஆண்டுக்கான XY & Co. -வின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

	ரூ.
விற்பனை	20,000
மாறும் அடக்கவிலை	10,000
மாறச் செலவுகள்	6,000

கணக்கீடுக :

- (அ) PVR விகிதம்  
(ஆ) சரிசம புள்ளி  
(இ) தற்போதைய விற்பனையில் பாதுகாப்பு அளவு.

12. Describe the features of Process Costing.

படிநிலை கணக்கியலின் இயல்புகளை விவரி.

**B.Com. DEGREE EXAMINATION -SEPTEMBER 2020**

**COMMERCE**

**THIRD YEAR**

**COMMERCIAL LAW AND INDUSTRIAL LAW**

Time : 3 Hours

Maximum Marks : 75

**PART A — (3 × 5 = 15 Marks)**

Answer any **THREE** questions.

1. When do you think a contract is said to be performed?  
Explain.  
ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டதாக எப்போது கருதப்படும்?  
விளக்குக.
2. Differentiate bailment and pledge.  
ஒப்புறுதி மற்றும் ஈட்டுறுதி வேறுபடுத்துக.
3. What are the rights and duties of a seller?  
விற்பனையாளரின் உரிமைகள் மற்றும் கடமைகள் யாவை?
4. Write about the provisions relating to health under  
Factories Act 1948.  
தொழிற்சாலை சட்டம் 1948-ல் நலன் குறித்த விதிமுறைகளை  
எழுதுக.
5. What are the powers of committees coming under the  
Industrial Disputes Act 1947 and what are their duties?  
தொழில்துறை மோதல் சட்டம் 1947-ல் படி குழுவின் அதிகாரங்கள்  
மற்றும் கடமைகள் யாவை?

PART B — (4 × 15 = 60 Marks)

Answer any FOUR questions.

6. Explain the essentials of a valid contract under the Contract Act.

ஒப்பந்த சட்டத்தின்படி ஒப்பந்தத்தின் தேவையை விளக்குக.

7. Describe the conceptual differences between contract of indemnity and contract of guarantee.

இழப்பீட்டிற்கும் மற்றும் உத்திரவாதத்திற்கும் பெயரளவில் உள்ள வித்யாசங்களை பற்றி – விவரிக்கவும்.

8. Discuss the steps in the formation of contract of Sale.

விற்பனை ஒப்பந்தத்தின் படிநிலைகளை விவரி.

9. Explain how the safety and welfare of employees taken care of under the Factories Act 1948.

தொழிற்சாலை சட்டம் 1948-ன் படி பாதுகாப்பு மற்றும் பணியாளர் நலன் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை விளக்குக.

10. How do you think compensation is calculated for workmen and their dependants in Workmen's Compensation Act 1923?

பணியாளர் ஈட்டுறுதி சட்டம் 1923-ன் படி பணி நபரை சாந்தவருக்கு ஈட்டுறுதி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

11. Discuss the provisions of Factories Act 1948 relating to the working hours of workers.

தொழிற்சாலை சட்டம் 1948-ன் படி பணியாளரின் பணி நேரம் குறித்த விதிகளை விவரி.

12. Elaborate on the steps in the creation of Contract of Agency.

ஒப்பந்த முகமை உருவாக்குதலின் பல்வேறு படிநிலைகளை விவரிக்க.

**A080-UG**

**BCO-33**

**B.Com. DEGREE EXAMINATION —  
SEPTEMBER 2020**

**COMMERCE**

**THIRD YEAR**

**ADVANCED ACCOUNTING**

Time : 3 Hours

Maximum Marks : 75

**PART A — (3 × 5 = 15 Marks)**

Answer any **THREE** questions.

1. What are the salient features of partnership?

கூட்டாண்மையின் சிறப்பியல்புகளைக் கூறுக.

2. Who are preferential creditors?

முன்னுரிமைக் கடனீந்தோர் எனப்படுபவர் யார்?

3. Write a short notes on :

(a) Sinking fund

(b) Capital redemption reserve.

குறிப்பு வரைக :

(அ) கழிவு நிதி

(ஆ) மூலதன மீட்புக் காப்பு.



4. From the following particulars calculate the value equity share.

75,000 equity shares of Rs. 10 each. Rs. 8 per share paid up Rs. 6,00,000. Profit available for equity dividend (after tax) Rs. 72,000. Normal rate of earnings 10%.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து பங்கின் மதிப்பைக் காண்க :

ரூ. 10 மதிப்புள்ள, 75,000 சாதாரணப் பங்குகள் ரூ. 8 செலுத்தப்பட்டுள்ள ரூ. 6,00,000. (வரிக்குப் பிந்தைய) பங்காதாயத்திற்கு உள்ள இலாபம் ரூ. 72,000. சாதாரண இலாப ஈட்டு விகிதம் 10%.

5. What are the objectives of Social Responsibility Accounting?

சமுதாய பொறுப்புக் கணக்கியலின் நோக்கங்கள் யாவை?

PART B — (4 × 15 = 60 Marks)

Answer any FOUR questions.

6. From the following details calculate profit before and after incorporation.

- (a) Time ratio 3 : 4  
(b) Sales ratio 2 : 3  
(c) Gross profit Rs. 5,00,000

(d) Expenses.

	Rs.
Salary	96,000
Discount	40,000
Rent	15,000
General expenses	12,000
Advertisements	50,000
Director fees	18,000

கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து நிறுவனம்  
தோற்றுவிப்பதற்கு முன் மற்றும் பின் காலங்களில்  
இலாபத்தைக் கண்டறிக :

(அ) கால விகிதம் 3 : 4

(ஆ) விற்பனை விகிதம் 2 : 3

(இ) மொத்த இலாபம் ரூ. 5,00,000

(ஈ) செலவுகள்.

	ரூ.
சம்பளம்	96,000
தள்ளுபடி	40,000
வாடகை	15,000
பொதுச் செலவுகள்	12,000
விளம்பரம்	50,000
இயக்குநர் கட்டணம்	18,000

7. Calculate the amount of goodwill on the basis of 3 years purchase of five years average profits. The profit for the last five years.

1994 – Rs. 2,400, 1995 – Rs. 3,000, 1996 – Rs. 3,400, 1997 – Rs. 3,200, 1998 – Rs. 4,000.

நற்பெயரின் மதிப்பை மூன்றாண்டு கொள்முதல் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கான சராசரி இலாபத்தைக் கணக்கிடுக. கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபம் முறையே

1994 – ரூ. 2,400, 1995 – ரூ. 3,000, 1996 – ரூ. 3,400, 1997 – ரூ. 3,200, 1998 – ரூ. 4,000.

8. How are the following items treated in Bank Final Accounts?

- (a) Bad debt
- (b) Reserve for bad debts
- (c) Provision for taxation.

வங்கி இறுதிக் கணக்கில் பின்வரும் இனங்கள் எங்ஙனம் காண்பிக்கப்படுகின்றன?

- (அ) வாராக்கடன்
- (ஆ) ஐயக்கடன் காப்பு
- (இ) வரி ஒதுக்கீடு.

9. Following is the Balance Sheet of K Ltd. as on 31.12.1990.

Liabilities	Rs.	Assets	Rs.
2,000 shares of Rs. 10 each fully paid	20,000	Goodwill	4,000
Profit and Loss a/c	7,000	Fixed assets	16,500
Debentures	10,000	Current	
Creditors	3,000	assets	19,500
	40,000		40,000

R Limited agreed to take over the assets of K Ltd. (exclusive of one fixed asset of Rs. 4,000 and cash Rs. 1,000 included in current assets) at 10% more than the book value. It agreed to take over creditors also. The purchase price was to be discharged by the issue of 2,000 shares of Rs. 10 each at the market value of Rs. 15 each and the balance in cash. Liquidation expenses came to Rs. 400.

K Ltd. sold the fixed assets of Rs. 4,000 and realized the book value. It paid off its debentures and liquidation expenses.

You are required to give the Journal entries in the books of K Ltd. and R Ltd.

31.12.1990-ஆம் நாளைய K லிமிடெட்டின்			
இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு :			
பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
2000 பங்குகள் ரூ. 10		நற்பெயர்	4,000
வீதம் முழுவதும்		நிலைச்	
செலுத்தப்பட்டவை	20,000	சொத்துக்கள்	16,500
இலாப நட்டக் கணக்கு	7,000	நடப்புச்	
கடனீட்டுப் பத்திரங்கள்	10,000	சொத்துக்கள்	19,500
கடனீந்தோர்கள்	3,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

R லிமிடெட் K லிமிடெட்டின் சொத்துக்களை எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டது. (ரூ. 4,000 மதிப்புள்ள ஒரு நிலைச்சொத்து மற்றும் நடப்புச் சொத்துக்களில் சேர்ந்துள்ள ரொக்கம் ரூ. 1,000 – இரண்டையும் தவிர) அதாவது ஏட்டு மதிப்பை விட 10% அதிக மதிப்பில் எடுத்துக் கொண்டது. கடனீந்தோர்களையும் எடுத்துக்கொள்ள ஒப்புக் கொண்டது. கொள்முதல் விலைக்காக ரூ. 10 மதிப்புள்ள 2,000 பங்குகளை (சந்தை மதிப்பு ரூ. 15 வீதம்) வழங்கியும் மற்றும் மீதித் தொகைக்கு ரொக்கமும் வழங்க முடிவு செய்தது. கலைப்புச் செலவுகள் ரூ. 400.

K லிமிடெட் ரூ. 4,000 மதிப்புள்ள நிலைச் சொத்துக்களை ஏட்டு மதிப்பிற்கே விற்று பணமாக்கியது. இது தன்னுடைய கடனீட்டுப் பத்திரங்களையும் கலைப்புச் செலவுகளையும் தானே செலுத்தியது. K லிமிடெட் மற்றும் R லிமிடெட்டின் ஏடுகளில் நீவிர் தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

10. Explain the difference between Amalgamation and Absorption.

நிறும ஒன்றுச் சேர்ப்பு மற்றும் ஈர்ப்பு இவற்றினை வேறுபடுத்தி விளக்குக.

11. The following balance are extracted from the books of AB Life Insurance Corporation.

Life insurance fund as on 31.3.2006 – 1,600 lakh

Net liabilities as per valuation – 1,200 lakh

Interim bonus paid – 150 lakh

You are required to show the valuation Balance Sheet as on 31.03.2006.

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இருப்பு விவரங்கள் பின்வருமாறு :

31.3.2006-இன்படி ஆயுள் காப்பீட்டு நிதி – 1,600 இலட்சம்

நிகர பொறுப்புகள் மதிப்பீட்டின்படி – 1,200 இலட்சம்

ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது – 150 இலட்சம்

31.3.2006-இன்படி மதிப்பீட்டு இறுதிநிலை குறிப்பினை தயாரி.

12. State the advantages of Computerized Accounting.

கணினிமயமாக்கப்பட்ட கணக்கியலின் நன்மைகளை விவரி.

**A081-UG**

**BCO-34**

**B.Com. DEGREE EXAMINATION —  
SEPTEMBER 2020**

**COMMERCE**

**THIRD YEAR**

**AUDITING**

**Time : 3 Hours**

**Maximum Marks : 75**

**PART A — (3 × 5 = 15 Marks)**

**Answer any THREE questions.**

- 1. What are the qualities of an auditor?**  
தணிக்கையாளருக்கு தேவையான குணநலன்கள் யாவை?
- 2. Difference between commercial audit and government audit.**  
அரசுத் தணிக்கைக்கும் வணிகத் தணிக்கைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
- 3. Explain the audit procedure of prepaid expenses.**  
முன்னதாக செய்யப்பட்ட செலவுகளின் தணிக்கை நடைமுறைகளை விளக்குக.

4. What is meant by secret reserves and what are the objects of creating secret reserves?

இரகசியக் காப்புகள் என்றால் என்ன? இரகசியக் காப்புகளை உருவாக்குவதன் நோக்கங்கள் யாவை?

5. Define investigation? What are the features of investigation?

புலனாய்வு - விவரி. புலனாய்வின் சிறப்பம்சங்கள் யாவை?

**PART B — (4 × 15 = 60 Marks)**

Answer any FOUR questions.

6. Explain the object of audit.

தணிக்கையின் நோக்கங்கள் விளக்குக.

7. Explain the vouching procedure of petty cash book.

சில்லரை ரொக்க ஏட்டின் ஆதாரச்சீட்டுத் தணிக்கை நடைமுறை விளக்குக.

8. Explain any five methods of depreciation.

தேய்மானம் கணக்கிடப்படும் ஐந்து முறைகளை விளக்குக.

9. Explain the rules of appointment and reappointment of an auditor.

தணிக்கையாளரின் நியமனம் மற்றும் மறு நியமனம் விதிகளை விளக்குக.



10. Whose names can be registered in the council register?

யாருடைய பெயர்களை கழகப் பதிவேட்டின் பதிவு செய்யலாம்?

11. What are the special techniques of auditing in EDP environment?

மின் அணு செய்திக் குறிப்புப் பதன முறை சுற்று சூழலின் தணிக்கையியல் நுட்பங்கள் யாவை?

12. Write short notes on :

- (a) Issue of debentures at a premium
- (b) Issue of debentures at a discount
- (c) Issue of debentures as collateral security.

சிறு குறிப்பு வரைக :

- (அ) கடன் பத்திரங்களை பிரீமியத்தில் வெளியிடுதல்
- (ஆ) கடன் பத்திரங்களை தள்ளுபடியில் வெளியிடுதல்
- (இ) கடன் பத்திரங்களை துணைப் பிணையமாக வெளியிடுதல்.